

சாத்தந்தையார் மகன்
கண்ணன் கேந்தன்
அருளிச்செய்த

தினமொழி ஜம்பது.

மூலமும் பழைய உரையும்.

இஃது

இலக்கணவிளக்க பரம்பரை,
சோமசுந்தர தேசிகரால்
பரிசோதிக்கப்பட்டு,

திருவாளூர்த்துமிழ்ச் சங்கத்தாரால்
வெளியிடப்பட்டது.

திருவாளர்.

விக்டோரியா அசிக்கூடத்தில்
பதிப்பிக்கப்பெற்றது.

விலை அணு 2.] 1918.

ஏ க வு டை ர

தினைமாழி கீப்பது என்னும் இச்சிறிய நால் பொருளி னுஞ் சுவையினும் மிக மலிந்ததென்று ஆன்றாற் பலவிடத்தும் பாரட்டப்பட்டதாயினும், தமிழகத்தில் இதுகாறும் புத்தகங்களும் மாக வெளிவராதிருந்தது. அக்குறையை நீக்கவேண்டும் என்னும் போன்றபால், இலக்கணவினக்க பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்களது கிரகத்தில் பெரியோர்களால் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏட்டுப் புத்தகம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டும், சென்னை இராஜாங்கத்துக் கையெழுத்துப் புத்தக சாலையிலிருந்த பிரதியின் நகல் ஒன்றை வருஷித்தும், மணக்கால் ஸ்ரீமான் முத்துசீத்தின முதலியார் அவர்கள் உதவிய பிரதி கொண்டும் ஆராய்ச்சி செய்து இப்புத்தகம் வெளியிடலாலேனும்.

இதனை வெளியிடுவதற்குப் பொருளுத்துவி செய்த சங்க போஷகர்களுள் ஒருவராகிய காவரலகுடி ஸ்ரீமான் தி.சோமசுந்தர முதலியார் அவர்களது தமிழ்ப்பிள்ளையர்மும் பேருபகாசமும் மிகவும் போற்றற்பாலது.

காரியத்திசிகள்.

நீண்ட முகம் :

நாலடிநான் மணியென்ன நச்சவரும் வெண்பாவின்
மேலடியில் குலைந்து திணையென்ன மேவியநூற்
பாலடியிற் றிணைமொழியைம் பதுவாகும் பண்வினதைக்
காலடியில் யான்பணியும் கண்ணானு ரிசைத்தனரால். (க)

முருக்கைகே ரிதழ்மடவார் முயக்கவின் பத்துரையி
~~விருக்கை~~மொழி யிங்நாலை யியைந்தபடி யெடுத்தெழுதித்
திருக்கையறு வித்தச்சிற் றிருத்தமூறப் பதித்தருளு
முருக்கையார் யாவரெனி அரைக்குவலிவ் வவனிக்கே. (ஒ)

பூண்டமணி தொடைபுளைந்து புளைந்துதனை வழிபடுவார்
மாண்டதவப் பயனுணர்ந்து மாமஞாரு ஸந்தத்து
நீண்டபத முறவளிப்பா னிகரிலாத திருவாரு
ராண்டகவி யராகி யைந்திலக்கணத்தொகுதி. (ஏ)

கற்றுநவில் புகழ்முனிவன் கருணைவைத் தியாதன்
பற்றுமிகு குலத்துதித்துப் பல்லுலகும் புகழ்பெற்றேன்
சற்றுமொரு தளர்ச்சியில்ல தெனைகண்ப ஞக்கொண்டோன்
சொற்றுதிகொள் சோமசுந் தராமத் தூயவனே. (ஶ)

ப. அ. முத்துத்தாண்டவாராயன்.

சிறப்புப்பாயிரம்.

விருத்தம்.

செந்தமிழிற் பதினெண்கீழுக் கணக்கதனு
வொன்றுகித் திகழ்கின்ற
ஐந்திணைசேர் மொழியைம்ப துரையுடனே
பரிசேஷித் தச்சிட்டான்
அந்தவிலக் கணவிளக்க வாசிரியன்
பரம்பரைசே ரறிஞன்சோம
சுந்தரதே சிகன்கமலைப் பதிவாசன்
தமிழ்ஞானந் துலங்கமாதோ.

அ. குமரசாமிப் பிள்ளை.

ஈன்னுகம்.

கடவுள் தீண
 சாத்தந்தையார் மகனார்
 கண்ணன் சேந்தனார்
 இயற்றிய
தினைமொழி ஜம்ப்து
மூலமும் உரையும்.
 குறிஞ்சி.

1.

* அந்தசிஅச்சு ருத்துவது.

.....அண்டார்தாசன் பொர்கின்ற வாலானவு முயர்ந்த வெற்
பனே! இசவின்கண்.....வருகின்ற சுங்காதலான், எ-று. (க)

2. கணமுகை கையிப்பாக் காந்தன் கவின
மணமுகை பெய்ண்ணி மந்திரைகால் டாடும்
விறங்கிலை நோட வரவுரிதாங் கொல்லோ
புனமு மடங்கின காப்பு! *

கேறிப்பறி வந்து வாய்வு கடாபது.

(இ-ன்) திரட்சியையுடைய மொட்டுக்கௌக்கையென்று கருதும்படி காந்தன்
களழுகுபெற வரும்ப, வதன் மணத்தையுடைய முகைகளைன்று கருதி மந்தி
கள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மிலைஞாடனே! நீ இங்கு வருத
லாரிதாங் கொல்லோ? புனங்களுக் தினையரிப்பட்டுங் காவ லொழிந்
தன—எ-று. • (உ)

* துறிப்பு—கிடைத்த இரண்டு பிரதிகளுள்ளும் “எல்லைகாத்திகின்
றவநுடைய பானி” என்ற எழுதப்பட்டிருக்கிறது.

* இதனை, நச்சினுர்க்கினியர் தினை வினாக்கலை கூறிச்செறிப்பறி
அற்றி யதற்கு உதாரணங்காட்டுவர். (தேவல்—களவியல், நூ, 114.)

தினைமொழி கீட்டாது

3. ஒங்க விறுவரைமேற் காந்தள் கழகவினப்
பாம்பென ஹோடி யுருமிடப்பக் கண்டிரங்கும்
ஸுங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போல
வீங்கு நெகிழ்ந்த வளோ. †

தலைமகன் சீறைப்படிலுத்தலுகத் தலைமகதீருச் சோல்லுவாளாய்த்
தோழி சோல்லியது.

~~(இ-ஷ)~~ மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக வழகுபெறுதலாலவற்
நின் முனக்களைப் பாம்பென்று கருதிச்சென்றாரும் விடித்தலானவற்றைப்
பிறர்கண்டிரங்குகின்ற பூங்குன்றநாடன் புணர்ந்த வங்காளபோலகு யிக்
காலத்து செகிழிஞ்து கழன்ற வென்வளைகள். எ-ஆ. (ஏ)

4. ஏன விடத்திட்ட வீரமணிகாண் டெல்லிடைக்
கானவர் மக்கள் கண்ணெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொ லென்றேழி
மேனி பசப்புக் கெட. *

தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பத்தது.

(இ-ள்) ஏனவிடத்திட்ட குளிர்ந்தமனிகளைக் கொண்டிசவின்கட்ட குறவர்
மக்கள் தங்குளிர் நீங்கக்காயும்.....வெற்றளியினு வருவான் கொலோ?
என்றுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட. எ-ஆ. (ஏ)

5. விளாகமழ் சாரல் வினைபுனங் காப்பார்
வரையிடை வாரண்மி ஸைய—வரைகடியர்
வில்லினர் வேலர் விரைவிசல் லப்பினர்
கல்லிடை வாழ்ந ரேமர்.

பிள்ளின்ற தலைமகனைக் காவுள்மிதுதி சோல்லிச் சேபேட்டத்தது.

(இ-ள்) விளாகமழா நின்ற சாரவின்கண் வினைபுனங்காப்பர்கள். இம்மலை
யின் கண் வரவேண்டா ஐயனே! கடுஞ்சால்வினர், விழுங்கு செல்லு
மம்பினர், மலையின் வாழ்வராகிய வெமர். எ-ஆ. (ஏ)

† இதனை, நச்சினார்க்கினியர் இரவுக்குறி நயங்குறியது ஏன்பதற்கு உதாரணங்காட்டுவேர். (தோல்—களவியல், ஞ. 111.)

* இதனை, தலைவன் வருவானென்றதற்கு உதாரணங்காட்டுவர் நச்சினார்க்கினியர் (தோல்—களவியல், ஞ. 114.)

6. யானை யூதலு மணிக்ளார் நீள்வரைக் கூட
தானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
வன்னு லோய வருதனமற் றென்னினெகால்
காணினுக் காப்பு ரேமர். †

இதுவுமது.

(இ-ன்) யானைகளுமுன் று திரியுமதிகுமிக்க நீள்வரைக்கானத்து வாழும்வாழ்க் கையிலையுடைய குறவிக்கண் நீ கொழுவதாலென்ன பயினுளது? நும்மைக் காணினும் நீர்வங்கிரென்று சேட்டினுதும்மை வெகுள்வரேமர். (ஏ)

7. யாழுங் குழலு முழவு மியைங்தென
வீழு மருவி விறங்மலை நன்னுட
மாழைமா ஞேக்கியு மாற்று ஸிராவரி
ஊரறி கெளவை தரும்.

இவுக்குறி விலக்கி வரைவு கடாயது.

(இ-ன்) யாழுங் குழலு முழவுக் தம்முடன் பொருங்கி யொலித்தாற் போல
வழாங்கின்ற வருவியையுடைய மிக்க.....மான்போன்ற கோக்கிலை
யுடையானு மாற்றமாட்டாள். நீஇரவின்கண் வருதியாயினுாரும் பிற்று
மலைாத்தகு மென்றவாறு. (ஏ)

8. வேங்கை முடு வெறிகமழ் சாரற்கண்
வாங்கமை மென்றேடு குறவர் மகளிரேஞ்
சோர்ந்து குருதி யொழுகமற் றிப்புனத்தே
போந்தது லை களிறு.

.....படை. †

(இ-ன்) வேங்கை மெல்தலான் வெறி காழாங்கின்ற தண்சிலம்பிள்கண்ணே
வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோலையுடைய குறவர் மகளிரேம்
யாங்கள். குருதிபாய்ந்தொழுக விவ்விடத்தின்கண் போந்ததில்லை யைய்தே
களிறு. எ-ஆ. (அ)

† இதனை, அஞ்சி அச்சுறுத்தவின் கீழ் தமஸாயுஞ்சிக்கறியது என்பதற்கு உதாரணங்காட்டுவர் நச்சினார்க்கிளியர். (தொல்—களவியல், சு. 114)

† துறை விளங்கவில்லை. இதனை, தலைவனைப்பேணுதலை யூட்டினாறு
என்பதற்கு உதாரணங்காட்டுவர் நச்சினார்க்கிளியர். (தொல்களவியல், சு. 114)

9. பினிசிறங் தீர்க்கு பெரும்பளைத்தோன் வீங்கு
மலையில் நாடன் வருவான்கொ ரேழி
கணிநிறை வேங்கை மலர்ந்துவண் டார்க்கு
மணிசிற மாலைப் பொழுது. †

தோழிதலைமகளை ஓராவுக்குறி நயப்பித்தது.

(இ-ன்) கோவான் வந்த நிறக்கீர்க்கு பெரும்பளைத்தோன் பருப்ப வண்
க்கூலைக்கடன் வருவான் கொல்லோ, தோழி, கணியைப்போல நாட்சொல்லு
நிறைவேங்கை மலர்ந்து வண்டிகள் ஒலியானின்ற நீலமணிபோன்ற நிறத்
தீணுயுடைய மாலைப்பொழுதின்கண்? எ-று. (ங)

10. பலவின் பழும்பெற்ற பைக்கட் கடுவன்
நிலவென் றினைபயிறுங் கல்ஞுழ் வெற்பன்
புலவங்கொ ரேழி. புணர்வறிந் தன்னை
செலவுங் கழுந்தாள் புனத்து. *

இது தலைமகன் சிறைப்புறத்தாலுகப் படைத்து மோழி
கிளவியால் தோழிவரைவு கடாயது.

(இ-ன்) பலாப்பழுத்தினைப் பெற்றுப் பசுங்கண்ணினையுடைய குருக்கினுட்
கடுவ னேடி யென்று தனக்கிணையாகிய மங்கியையழைக்கும் பெற்றிய
கறகள்குழுக்கு வெற்பன் நம்கை யூடுக்கொல்லோ, தோழி? நங்காதலரோடு
புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச்செல்லும் செலவினையுங் தவிர்க்
நாள் அங்கையாதலால். எ.று. (ய)

பாலை.

11. சழுநீர் மலர்க்கண்ணுப் பெனவையோ நிற்கப்
பொருணீர்மை நினைத்துப் பொய்த்தார் நங்காதல
ரழிகிறக வாகி யாற்றெறமுந்து தோன்றி
வழுநீர் ரதுத்த சுரம். †

† இதனை, இத்துறைக்கே உதாரணங்காட்டுவர் ந-ர், (தொல்-கள் வியல், கு. 111.)

* இதனை, மனைப்பட்டுக்கலங்கிச் சிறைத்தவழி தோழிக்கு கிளைத்தல்
ஶன்ற அருமதை உயிர்த்தல் என்பதற்கு உதாரணங்காட்டுவர் ந-ர். [தொல்-
கள் வியல், கு. 111.]

தலைகள்து சேலவுணர்ந்து வேல்டாத மனத்தாய்த் தோழிக்குத்,
தலைமகள் சோல்லியது.

(இ-ள்) செங்கழுநீர் போன்ற கண்ணினையுடையாய்! அவர் மிரிந்ததால்
நிகழும் அவர் நிற்கப் பொருண்மேல் நீர்க்கையை யுடையாய் நங்காதலர்
முன்சொல்லிய சொல்லைப்பொய்த்து நம்மைநிங்குவர் போனர்; அங்குள்
ளார் அழிய நிர்மையவாகிப் பச்சையுறுதல் தணக்குத்தோன்றிப் போய வழி
யின்கண் நீருத்த சுரங்களின் கண்ணே, எ-று. (க)

12. முரிபால் வாகி முரண்மீதிக்கு தோன்றி
யெரிபரந்த கான மியைபொருட்குப் போவீ
ஶரிபரந்த வுன்கண்ணே ஓர்ற்றுகை நும்மிற்
றெரிவர்யார் தேரு மிடத்து.

யான் பிரியத் தலைமகளாற்றுமோ நீ யறிவாயாகேன்ற தலைமகற்குத்
தோழி சோல்லியது.

(இ-ள்) முரிபறந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி யெரி
பரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர் அரிபரந்த
வுன்கண்ணூர் ஆற்றுளைன்னுங் திறத்தை நும்மைப்போல் பிறரறிகிற்பார்
யார் ஆராயுமிடத்து, எ-று. (உ)

13. ஒங்கு குருந்தோ டரும்பீன்று பாங்கர்
மாஅ மலர்த்தன தோன்றி விராஅப்க்
கலந்தனர் சென்றூர் வலந்தசொ லெல்லாம்
பொலந்தொழுஇ பொய்த்த ருயில்.

பகுவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சோல்லியது.

(இ-ள்) ஒங்கிய குருந்தோடே கூட வரும்புகளையின்று பாங்கராகிய மாஅ
மாமும் விளங்கி மலர்த்தன; புணர்ந்து விரவிக்கலங்து சென்ற நங்காதலர்
வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின குயில்கள், போலந்தொழு! எ-று. (ஞ)

14. புண்ணைப் பொறிமலரும் பூம்பொழி லெல்லாஞ்
கேங்கட் குரிலை வும்பொழுது கண்டும்
பொருண்ணை யுனப்பத் துரந்தார் தோழி
வருந்ணை பார்க்குமிமன் னெஞ்சு.

இதுவுமது.

(இ-ன்) புத்தினசன் பொறிபேரல் மலரப் பூந்தண் பொழிச்க வெல்லாஞ் செங்கட்ட குயில்கள் கூவுசின்ற போழ்து கண்டும் முன்பு பொருண்சையை, யுடைய ஒுக்கங் துரப்ப கம்மை நீங்கினர்; வருநசையைப் பாராவின்ற தென் வெள்ளுச், எ-று. (கு)

15. சிறுபுன் புறவொடு சிற்றெழுநால் சீறு
நெறியரு நீள்சுரத் தல்குவர்கொ ரேழீ
முறியெழுன் மேனி பசப்பவரு வொழிந்தார்
போருள்வேட்ட வேட்கை யவர்.

ஆழ்ந்துவேண்டும் காற்றுவுலென்பதுபடச்
சோல்லியது.

(இ-ன்) சிறியபுல்விய புறவினேடு சிறிய புல்லுகு வெகுசூம் வழியரிய கீன் சுரத்தின்கட்ட டங்குவர் கொல்லோ, தோழீ! தனிரினதழுகு போன்றிருந்த வென்னேமனி பசப்பநம் மேலுள்ள வருளினை யொழிந்து நின்றந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர், எ-று. (கு)

16. கருங்கான் மரா அ நுணுவோ டலர
விருஞ்சிறை வண்டினம் பாலை முரல
விரும்பிய முன்னொயிற் ரஞ்சொன் மடவாய்
விரும்புநாம் செல்லு மிடம்.

புணர்ந்துடன் போகிய தலைமகன் தலைமதீளை யாற்றுவித்துக்
கோண்டு சோல்லியது.

(இ-ன்) கருங்காவினை யுடைய மராமரச்கள் நுணுவொடு மலர விருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணைமுரல் விரும்பிய முன்னொயிற் நினையு மத்திய சொல்லினையுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய். எ-று. (கு)

17. கல்லதர் வாயிற் கடுந்துடிகள் பம்பும்
வில்லுமுது வாழ்நர் குறும்புள்ளும். போவர்கொ
லென்வளை மென்றே ஜைகிழுப் பொருண்சைஇ
நல்கா துறந்த நமர்.

ஆழ்ந்துவேண்டும் தோழிக்கு ஆழ்ந்துவுலென்பது படச் சோல்லியது.

(இ-னி) கல்லையுடைய வழிமருங்கினுள்ள குறும்புகளின் வழிகளூரு மச் சுதந்தச் செய்யுக் குடிகணின் றியம்பும் வில்லுமுத வாழ்வார் குறும்பின் கண்ணுஞ்செல்வர் கொல்லோ? விளக்கும் வளைமென்றேள் மெலியும்படி பொருள்காதலர் னம்மை நல்காது தீங்கிய நமர், எ-று. (எ)

18. கதிர்ச்சுடக் கண்ணுடைந்து முத்தஞ் சொரியும்
வெதிர்பினாங்குஞ் சேரலை விபங்காவஞ் செல்வார்க்
கெதிர்வன் போலிதே யெல்வளையோ கொன்னே
யுதிர்வன் போல வன.

சேலவுக் துறிப்புறிந்த தலைமக ஞடப்பொது சோல்லியது.

(இ-ன்) வெயில் சுடுதலாற் கண்ணின்து முத்தங்களைச் சொரியானின்ற வேய் பினங்குஞ் சேரலையுடைய வகன்ற காணகத்தஞ் செல்வக்கருதி னூர்க்கு...ன்படுவன் போன்றிருந்தன யில்லை; என்னிலங்கு வளையோ கென்னே நிலத்தின்கட்ட ஜித்துவன் பேன்தன. எ-று. (ஏ)

19. கலையொடு மானிரங்கு கல்லத ரத்த
நிலையஞ்சி நீள்காரத் தல்குவர்கொ ரேழுமி
முலையொடு சோர்கின்ற பொன்வண்ண மன்னே
வளையொடு சோருமென் ரேழுள்.

ஆற்றுவென்ற தோழிக் குறிப்புவென்பது படச் சோல்லியது.

(இ-ஞ்) கலையொடு மான்கள் தன்புற்றிரங்கா நிற்கும் மலைவழிகளையுடைய களிறுகளிப்பெற்றி.....யச்சாத்தின் கட்டங்குவர் கொல்லோ? தோழி! முலையொடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள் அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற வென்றேள்கள், எ-று. (கு)

20. ஏற்றிய வில்லி னெயினர்க் கடுஞ்சுரம்
பாற்றினஞ் சோப் படுகிழற் கண்டஞ்சிக்
கூற்றன வல்வில் விடலையோ டென்மக
ளாற்றுக்கொ லை நடந்து.

மகட போக்கிய நற்றும் சோல்லியது.

(இ-ன்) நாணேற்றிய வில்லையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின் கட் பாற்றினஞ்சோப் படுகின்ற நிழலைக் குண்டங்சி என்மகள் கூற்றன வல்

வில்லையுடைய விடலையுடனே சென்றுற்ற வல்லள் கொல்லோ மெல்விதாக
கடந்து; எ-று. (ம)

மூல்லை.

21. அஞ்சனக் காயா மலரக் குருகிலை
யொண்டொடி நல்லார் மூறுவல் கவின்கொளத்
தண்கமழு கொட தூடுப்பினக் காதலர்
வந்தார் திகழுகசின் ரேரள்.

தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்டுச் சோல்லியது.

(இ-ன்) அஞ்சனம் போலக் காயாக்கன் மலரக், குருகிலைகள் ஒண்டொடி
யுடைய நல்லார் மூறுவல்போல வழகுகொள்ளக் குளிர்க்க, கோடல்கள் தூடுப்
புப்போலப் பூங்குலையை மீனுங்கிறப, நங்காதலர்வந்தார்; நின்னுடைய தோள்
கள் விளங்குவதாக, எ-று. (ங)

22. மென்மூலைமே ஓர்ந்த பசலைமற் றென்னாங்கொ
னன்னுதன் மாதரா யீதோ நமர்வருவர்
பன்னிற மூல்லை யரும்பப் பருவஞ்செய்
தின்னிறங் கொண்டதிக் கார்.

தோழி பநுவங்காடித்தலைமகளை வற்புறுத்தியது.

(இ-ன்) நின்னுடைய மெல்லிய மூலைமேலேயிய பசலைகிற மென்னாங்
கொல்லோ! நன்னுதன் மாதாய் நமர் வருவர் பற்போன்றிருக்க நிறத்தை
யுடைய மூல்லைகள் தாம் பருவத்தைச்செய்து கண்டார்க் கிணிய நிறத்தைக்
கொண்டதிக்கார், எ-று. (உ)

23. சென்றார் வருவர் செறிதொழுஇக் காரிங்கோ
வெஞ்சின வேந்தர் முரசினிடித் தூரறித்
தண்கட னீத்தம் பருகித் தலைசிறந்
தின்றையி ஞோ மிகும்.

இதுவுமது.

(இ-ன்) நம்மைப் பிரிந்து போயினார் வருவார். செறிதொழுஇ! காலம்
கார்காலமாயிருக்கது. வெஞ்சின வேந்தர் முரசபோலிடித்து முழுங்கித்தண்ண
கடால் வெள்ளத்தைப் பசுகி மேன்மேற் சிறங்கு இன்றையினுளை மிகுங்
காண்ண, எ ரூ. (ங)

24. செஞ்சணங்கின் மென்மூலையாய் சேர்பசலை தீரிங்தோ
வஞ்சினஞ் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி பிடித்துரதிக் கார்வானந்
தண்பெயல் கான்ற புறவு.

இதுவுமது.

(இன்) செஞ்சணங்கினையுடைய மெல்லிய மூலையாய்! ரின்னைச்சேர்ந்த
பசலை நீங்குவதாகச் சூஞ்சுவாகிய சொத்தோச் சொல்லி நம்மை வற்புறுத்தி
ஞர். தாம் வருவதாகச் சொல்லிய குறியால், வெஞ்சினத்தாற் பொங்கியது
போல விடித்துமூழங்கிக் கருத்தருகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே
யகுத்தனவாதலால், காரிது—எறு. (ஐ)

25. கருவிய கார்மழை கால்கலங் தேந்த
ஏருகு மடமான் பிளையோ டுகனு
முருவ மூலையாய்நான் காதல ரின்னை
வருவார் வலிக்கும் போழுது.

இதுவுமது.

(இன்) கருவியன்ற கரியமழை காற்றெருடு கலந்துயர்தலால், முன்
வெம்மையாலுருகும் மடமான்றா தம்பினையோ டுகனாநின்றன. நிறத்தை
யுடைய மூலையாய்! நங்காதலைப் பொழுதே வருவார். இக்காலம் நம்மைத்
தேற்றுவியா நின்றது—எறு. (டு)

26. இருங்கடன் மாந்திய வேர்கொ னெழுவினி
கருங்கொடி மூல்லை கவின மூழங்கிப்
பெரும்பெய ரூழுப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குறைத்த போழுது.

இதுவுமது.

(இன்) பெருங்கடலைப்படுகிய அழகுகொண்ட புகில் கருங்கொடி மூல்லை
களழுப்பெறும்படி மூழங்கிப் பெரும்பெயல்விழாநிற்கப் பெயர்க்கு வருவ
மென்று காதலர் குறிசெய்தாயாகலால், நமக்குப்பொருந்த அவருமைத்த
காலமிது—எறு. (ஷா)

27. ஆய் ரினம்பெயர்த் தாம்ப லட்டதரப்
பாய் முழங்கிப் படுகடலு னீர்முகந்து
மாயிரு ஞால மிருள்கூர் மருண்மாலை
சேயவர் செய்த குறி.

இதுவுமது.

(இ-ன்) ஆயங்களினத்தை யுரின்கண்ணே பெயர்வித்து ஆம்பல் குழலை
மாநவ, ஒவிக்குங்கடலுன் நீலாமுகந்து பசக்க முழங்குதலான் மாயிரு ஞால
மெல்லாம் இருன் மிக்கு மயங்கு மாலைப்பொழுது நம்மைப்பிரிந்து சேய
ராயினார் வருவதற்குச் சொல்லிய குறி—எ-று. (எ)

28. அதிர்குர வேறோ டலைகடன் மாந்தி
முதிர்மணி நாக மனுக்க முழங்கிக்
கதிர்மறை மாலை கலைபெய ரூழப்
பிதிரு முலைமேற் சுணங்கு.

பநுவங்காட்டிய தோழி வந்புறுத்தியது.

(இ-ன்) அலைகடலைப்பருகி யஜிளானின்ற குரவினையுடைய வகுமேற்றேஷ
முதிர்ந்தமணி நாகங்கள் வருங்கும் வகை முழங்கி கெயின்மறைந்த மாலைப்
பொழுது யிக்க பெயரூழ்தலான், இவண்டிலைமேற் சுணங்குகள் பிரிந்த
ஶாற்போல நிறக்கும்—எ-று. (ஏ)

29. கோடலங் கார்முகை கோளரா நேர்கருதக்
காடெலாங் கார்செய்து மூல்லை யரும்பீன
வாரெலா நுண்ணைறல் வார வணியிழாய்
பேர்தாய் காண்பாம் புறவு.

இதுவுமது.

(இ-ள்) காங்தவின் மிக்கவரும்புகள் கோளராவிந்து மாருகக்கருகிக் காடெல்
லாங் கார்ப் பருவந்தைச் செய்து மூல்லை யரும்புகளையீன, வழிகளொல்லாம்
நுண்ணிய வறங்மணல் மேலெழழுதலால், அணியிழையை யுடையாய், புற
விழுக்காண்பாம் போதாய்—எ-று. (கா)

30. அருவி யதிரக் குருகிலை பூப்பத்
தெரியா வினானிறை தீய்பால் பினிற்ற
வரிவளைத் தோளி வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்ததிக் கார்.

இதுவுமது.

(இ-ன்) மலையறுவிகள் வந்து முழுங்க, குருகிலைகள் பூப்பத், தெரிந்த வானி னங்கள் இளியபாலைப் பொழிய, வரிவளைத் தோளினை யுடையாய், நமர் வருவார் கொல்லோ, பெரிய வாடுள்ள வழகுகளை மலர்ந்ததிக்கார் எ-றூ(ப்).

மருதம்.

31. பழனம் படிந்த படுகோட் டெருமை
கழனி விழைஞர்க் கெறிந்த பறைகேட்
ரெனழிந் தோடு மொவிபுன ஓரன்
கழுமை யுடையனைன் ஞேட்கு.

தலைமகள் வாயின் மறுத்தது.

(இ-ன்) பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய வெருமை கழனி யின்கட் டெராழில் செய்வார்க் கெறிந்தபறையொலியைக்கேட்டு வெருவி யறிவழிந்தோடு மொவி புசைல் யுடைய ஒருள் என்றேடு குரிமையுடைய னென்னும் இத்துணையே யமையும்; அவனெனக்கு நல்குதல் வேண்டுவ தில்லை. எ-று.

(க)

32. கணைக்கா னெடுமருது கான்ற நறுந்தா
திணைக்கா னீலத் திதழ்மேற் சொரியும்
பணைத்தாட் கதிர்ச்செங்கெற் பாய்வய ஓர
னிணைத்தா னெமக்குமோர் கோய்.

இதுவுமது.

(இ-ன்) திரண்ட காலையுடைய மருதக ஞாகுத்த நறுந்தாதுக ஞாத்த தாளினையுடைய நீலங்களி னிதழ்மேலே சொரியும் பெருந்தாட் கதிரை யுடைய செங்கெற் பரந்த வயலூரன் பரத்தையற் கிண்பத்தை மிழைத்தலே யன்றி யெமக்கு மோர் பசலை ஞோயிழைத்தான், எ-று. (உ)

33. கண்டயாயார் நட்பேபோற் காஞ்சிஙல் ஹர
வுடைய விளங்கு முண்டாய் - கண்டயக்
கதிர்முலையாகத்துக் கண்ணார் சேரி
யெதிர்கல மேன்றுநின் ரூப்.

தோழி வாயின் மறுத்தது.

(இ-ன்) கீழாயினார் நட்பே, போலக் காஞ்சி மாங்களையுடைய நல்லூரனே!
ஏன்றால் மேன்னார்க்கு கீயா வெறுப்பான
முலைப்பக்கத்துக் கண்ணனையார் சேரிக்கட் சென்று மற்றவரின்மை எதிர்
நல்த்தை யெதிர் நேர நின்றூய், எ-று. (ஏ)

34. செங்கெல் வினோவய ஊரன் சிலபகற்
றங்கல: மென்னலார்க் கீயா வெறுப்பான
பாரித்த வல்குற் பணைத்தோலார் சேரியுள்
வாரிக்குப் புக்குசீன் ரூர்.

தலைமகன் பாணர்க்கு வாயின் மறுத்தது.

(இ-ன்) செங்கெல் வினோகின்ற வயவினையுடைய ஹரன் முன்பு சிலநாட்-
டன்னல்த்தை யானல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த வல்குற்
பணைத்தோலையுடைய பரத்தையர் சேரியின்கன் மற்றவர் தலைமகற்கே
நல்கும் வாரிக்கு புக்கு தின்றூர்; பாண! இங்கு நின்ற மெழுவாயாக! எ-று (சு)

35. வேனிற் பருவத் தெதிர்மலரேற் றாதுங்
குனிவண் டன்ன குளிச்வய நல்லூரன்
மாணிழழை நல்லா நிளங்கு முண்டவர்
மேனி பொழுப் பிடும்,

இதுவுமது.

(இ-ன்) வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை யேற்றுக்கொண்டுதும் குனி
வண்டு போலுங் குளிர்வய னல்லூர குகலான் மாட்சிமைப்பட்ட இளமை
யுடைய நல்லாரின் நல்த்தை நுகங்கு மற்றவ ருடங்பினை யொழிய
விடும், எ-று. (ஏ)

36. செந்தா மரைமலருஞ் செய்வய நஸ்தூர

நொந்தான் மற்றுன்னீச் செயப்படுவ தென் னுண்டாந்
தந்தாயு நீயே தாவந்த நன்னாலங்
கொண்டாயு நீயாயக் கால்

தோழி வரையின் நேர்வேள் கூறியது.

(இ-ன்) செந்தாமரைகள் மலரானின்ற செய்வப்பட்டி வயல்களையடிப்படை நல்லூர்! நீ செய்த பிழைகட்டு நொந்தால் நின்னீச் செய்துக்கொடு தென் னுண்னாதாம்? என்கேருள் கலத்தை தந்தாயு நீயே; தாவந்த நன்னாலத்தைக் கொண்டாயு நீயேயாவிலால், எ-று.

37. பல்காலும் வந்து பயின்றுரையல் பாணகே

கெனல்சேர் விளைவய னூரன் புணர்ந்தா
கொல்வளைய மென்றேநே மெங்கைபர் தம்போல
நல்வாருட்டமி லேம்.

பாணற்குத் தலைமகள் வரையின் மறுத்தது.

(இ-ன்) பல்பொழுதும் வந்து பயின்று சொல்லற்க, பாணனே, கேட்பாயாக! நெற்செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னுளின்கண்ணு மெல் வளைய மென்றேநேம் எங்கையர் தம்மைப்போல சல்லமடந்தயருள் கியனு வெண்ணப்பட்டிலேம், எ-று. (அ)

38. நல்வய னூர னலமுரைத்து நீபாண

சொல்லித் பயின்றுரைக்க வேவண்டா வொழுதிநீ
பெல்லுநன் மூல்லைஇ சேர்ந்த விருங்கந்தல்
சொல்லுமவர் வண்ணஞ் சோர்வு.

இதுவுமது.

(இ-ன்) நல்ஷயலூரனுடைய நன்மை யெல்லாம் யாங்களுளவறிக்கு உரைக்க வக்கேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேவண்டா, இனி யொழிவாயாக; நிறமிக்க நன்மூல்லைமாலை சேர்ந்த விருங்கந்தலையுடைய பரத்தையே சொல்லானின்றாள் தன்மாட்டவர் காதலித்த வண்ணத்தையு செம்மாட்டுள்ள வுவரதிகழிச்சியையும், எ-று. (அ)

39. 'கருங்கயத் தாங்கட் கழுமிய நீலம்
பெரும்புற வாளைப் பெட்டகதூர் மூரன்
'விரும்புநாட் போலான் வியநல் முண்டான்
கரும்பின்கோ தாயினேன் யாம்.

வாயில்வேண்டிச் சேள்றுரீக்கித்த் தலைமகள் வாயின் மறுத்தது.

(இ-ஞ்) பெருங்கயத்த் திட்டின்கட் செறிந்த நீலங்களையும் பெரும்புறத் தினையைச் சூலாளைப்பெட்டகன் கதுவுகின்ற ழூரனென்மை விரும்பின் நாட்போலான், எம்முடைய வியநலத்தை முன்னே யுண்டான்; ஆதலானிப் பொழுது கரும்பின் கோதுபோல வாயினேன், எ-று. (க)

40. ஆம்ப லணித்தழையு மாரமுந் துயல்வருந்
தீம்புன அாசன் மகளிவு ளாய்ந்தநறுந்
தேமலர் நீலம் பினையல் செறிமலர்த்
நாமரை தன்னையர் பூ. *

இந்திலத்தின்கண் இன்னபேற்றியால் வருவாயாகவேனச் சோல்லியது

(இ-ஞ்) ஆம்பலாற் செய்யப்பட்ட வணித்தழையு மாரமு மல்குவின்கண்ணு முலையின் கண்ணுமகைந்து வருகின்ற தீம்புனாரன் மகளிவன், இவ்வுரின் கணுபர்ந்த நறுமலர் நீலம்; பெண்பால்கட்குச் சூடும் மருமாலை செறிந்த மலர்த்தாமரை மாலையைச்சுடி வருவாயாக, எ-று. (உ)

நெய்தல்.

41. நெய்தற் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைகுழ் கானலுட் கண்டநாட் போலானுர்
செய்த குறியும்பொய் யாயின வாயிழையா
யையகோ லான்றூர் தொடர்பு ட

* இதனை சீர்க்கினியர் இரவுக்குறி கேர்ந்த தோழி இங்கிலத்தின் கண் நீ வரும்போது இன்னபெற்றியான் வருவாயாக வென்பதற்கு உதாரணம் காட்டினர். (தொல்-கள. சு-114.)

அருமை செய்து அய்யப்பினும் என்பதற்கு உதாரணம் காட்டிவர் சீர்க்கினியர் (தொல்-கள. சு-114)

அல்லதறிப்பட்டேப் பேயர்ந்த தோழி தலைமகன் சிறைப்புறத்தானுகத் தலைமகட்டுச் சோல்லுவாளாய்ச் சோல்லியது.

(இ-ன்) கெய்தற் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன் ரூண்டுசூழ்ந்த கான் வின்கண் கம்மைக்கண்ட முதனூர் போலானூர்; அவராற் செய்யப்பட்ட குறிதனும் பிழைத்தன. ஆயிழையாய்! ஜ நட்புச் செறிந்தன் ரூகாதே யிருப்பது! எ-று. (கு)

42. முத்த மரும்பு முடத்தாண் முதுபுன்னை
தத்துதிரை தயங்கு தண்கடற் சேர்ப்ப
சித்திரப் பூங்கொடி யன்னட்டு கருளாய்
வித்தகப் பைம்பூணின் மார்டு. †

தோழி வாவு கடாயது.

(இ-ன்) முத்தம்போல வரும்பா நின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் விந்து தத்தா நின்ற திரைகள் துளங்கானின்ற தண்ணங்கடற் சேர்ப்பனே; எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னட்டு நின்னருளினுலே நல்காய், வித்தகப் பைம்பூண்யுடைய நின்மூர்ப்பிழை, எ-று. (உ)

43. எறிசரு நீள்கட வோத முலாவ
நெறியிறுக் கொட்டு நிமிர்கழிச் சேர்ப்ப
நெறிவரு வின்சொ வணியிழையாய் நின்னிற
செறிவரு செப்த குறி. ஓ

அல்லதறிப்பட்டேப் பேயர்ந்ததோழி தலைமகன் சிறைப்புறத்தானுகத் தலைமகட்டுச் சோல்லுவாளாய்ச் சோல்லியது.

(இ-ன்) ஏறி சருவவயுடைய நீள்கடவின்கண் ஞாள்ள வோதம் வந்துலாவ வரிவரியா யிருக்கும் மேனியையுடைய விறால்கள் சுழன்று நிருதருஞ் சேர்ப்ப நின்னறிவி வீங்கா திருந்த வீங்கொல் அணியிழையையுடையாய்! நின்மைனையின் புறத்துச் சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முனவாக நின்றன, எ-று. (ஏ)

† ‘வேண்டாப்பிரிவிலும்’ என்பதற்கு உதாரணம் காட்டுவர் நச்சி னர்க்கினியர். (தொல், கள-கு 114.)

ஓ இதனை இத்துறைக்கே உதாரணம் காட்டுவர் ந-ர், (தொல்-கீல கு-133)

44. இனமீ விருங்கழி யோத மூலாவ
மணிசீர் பறக்குஞ் துறைவ தகுமா
குணாநீர்மை குன்றுக் கொடியன்னுள் பக்க
நினைநீர்மை யில்லா வொழியு *

தலைமகுனைக் கல்லனுப்புதின்ற தோழி வரைவ கூடாயது.

(இ-எ) இனமீங்களையுடைய விருங்கழியின்கண்ணே வந்து ஒதுக்கஞ்சலாவ
ஷமணிபோன்ற சீர் பறக்குஞ் துறைவனே! தசுவதன்ரே குணத்தன்மை
குன்றுக் கொடியன்னுளை மறுத்து நினைய நீர்மையன்றி யொழிதல்
நினைக்கு? எ-று. (க)

45. கடல்கொழித் திட்ட கதிர்மணி முத்தம்
படமணி யல்குற் பரதர் மகளிர்
தொடையல்சேர்த் தாடுஞ் துறைவவென் ரேழி
யுடலு முறைநோ யுறைத்து.

இதுவுமது.

(இ-எ) கடல் கொழித்துச் சிக்கிய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற
அழகிய வல்குற் பரதர்மகளிர் மாலைபாகச் சேர்த்து விளையாடும் துறைவனே;
ஏன் ரேழி மருகாசித்தும் தன்னுறு நோயை யெனக்குறைத்து, எ-று. (டு)

46. முருச்யற் கான வகன்கரை யாகுட
குருகின மார்க்குஞ் கொடுங்கழிச் சேர்ப்ப
மருவி வரலுற் வேண்டுமென் ரேழி
வருவழி வுண்ணேய் கெட..

இதுவுமது.

(இ-எ) நலுவிரை யுளதாகிய கானலையுடைய வகன்ற கரையின்கட்
குருகினம் ஆசாநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச்
செய்யுமென் ரேழி; மானம நிறமழியானின்ற வுள்ளத்தின்கண் நோயொழிய,
எ-று. (க)

* 'காதன் ஸிகுதி உளப்படக் கள்ளும் பொழுதும் வரைகிலை விலக்
கியதில் அருளவேண்டும்' என்பதற்கு உதாரணங் காட்டுவர் நச்சினார்க்கிளியர்
(தெரல்-கள். கு-14.)

47. அனிசூங் கழிக்கான வற்றைநாட் போலான்
மணியெழின் மேனி மலப்பசப் பூரத்
துனிகடற் சேர்ப்பன் துறக்கான்கொ ரேழி
துனியுபென் பென்டீரிங் வளை.

தலைமகன் சிறைப்புறத்தனுக்க் தோழியாற் சோல்லேழூப்பப்பட்டே
தலைமகன் சோல்லியது.

(இ-ன்) அனிச்ச டுக்களையுடைய கழிக்கானவளின்கட் கண்ட வற்றைநாட்
போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசுப்படை துனிகடற்
சேர்ப்பனெங்கம் மிகவே துறக்கான் கொல்லோ; என் மென்றேள்
வளைக் கீங்கானின்றன, எ-று. (ஏ)

48. கறங்குமகனி நெடுந்தேர் கண்வா எறுப்பப்
மிறங்கு மணன்தீமை வல்வன் பரப்ப
வறங்கூர் கடிங்கடுர் வங்கிரைக்கு நிங்க
நிறங்குறு மாலை வரும்.

தோழி தலைமகளை இரவுக்குதறி நயப்பித்தது.

(இ-ன்) ஒவிக்கு மணியெயுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணிருல்லினய
யறுப்ப, வயங்கு மணன்மே வலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில்
கடிதாக நீங்கச், செக்கர் நிதமாக சீந்மிக்க மாலைப் பொழுதீன்கண் நங்காத
லன் வரும், எ-று (ஏ)

49. மயில்கொன் மடவாள்கொன் மாநீர்த் தினரயுட்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் குயில்பயிறுங்
கண்ணி யினாருமூற் பூம்பொழி நேங்கிய
கண்ணின் வருந்துமென் னெஞ்சு ட

தலைமகன் பாங்கற்துச் சோல்லியது.

(இ-ன்) மயிலோ மடவாளோ மாநீர்த்தினரயின் கடல் பயின்றுறைவ
வதோர் தெய்வங்கொள்? கேளீரே! குயில்கள் கூவங்கின்ற கன்னி
யின ஞாழுற் பூம்பொழியீன்கண் அவரைகோக்கிய வெங்கண்ணிறுமிக
வருந்தானின்ற தென்னெஞ்சு, எ-று. (க)

50. பவளமு முத்தும் பளிங்கும் விரைஇப்
புரழக் கொணர்ந்து புறவடுக்கு முன்றிற்
நவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொ ஞோழி
திகழுங் திருவமர் யார்பு.

பக்ஸ்துறிக்கட்ட தலையகன் சிறைப்புறத்தானுகத் தலைமகட்டுச் சோல்லு
வானாய்த் தோழி வரைவு கடாயது.

(இங்) பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலங்து பிறக் புகழுக்
கொண்டிரு மனை குழந்த படைப்பையை யளைந்த முற்றக்கிண்கண்
வந்து வழங்குகினிற திறையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான்
கொல்லோ ஞோழி; முன்புபோற் பொலி வழிக்கிரா நினதழகமைந்தமார்பு
பொலிவுடையதாய் யிருந்ததாதான் எஃபெதுமான் விரைந்து கருமென்று
முற்கொண்டு உமக்கு அறிவிக்கின்றதொலோலும் ஏ-று, (10)



		பிழை	திருத்தம்
2	21	விரை	விரைஇ
4	11	கல்	கல்ல
8	23	முசினிடத்துரறி	முசினிடத்துரறி
13	1	நல்	நல்
	22	செல்லுமவர்வன்னஞ்சு	கசல்லுமவர்வன்னஞ்சு
15	8	தத்துதிரைதயங்கு	தத்துதிரைதயங்கு